1991 செப்டம்பர் 27] [செல்வி ஜெ. ஜெயலலிதா]

படைப் போலீசார் நான்கு பேர் 18.9.91 அன்று தற்காலிக் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைச் சாலையிலிருந்து காவலில் இருந்த இலங்கைத் தமிழர் நந்தகுமார் என்பவரும், அவருடன் வேறு வழக்கில் சம்பந்தப் பட்ட விசாரணைக் கைதி கந்தசாமி என்பவரும் வட ஆற்காடு அம்பேத்கார் மாவட்டக் காவல் துறையினால் காவல் நீட்டிப்புக் காக 25-9-91 அன்று வேலூர் மத்திய சிறைச் சாலையிலிருந்து சென்னை 8 ஆம் எண் சிட்டி செசன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

முற்பகல் 10-40

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து மாலை 4.15 மணியளவில் வெளியே வரும்போது நந்தகுமார் அங்கிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பிவிட்டார். இது தொடர்பாக எஸ்பிளனேட் காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டு விசாரணையில் உள்ளது. சம்பந்தப்பட்ட காவலர்களும் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இரு சம்பவங் களையும் ஒட்டி தப்பி ஓடிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சி தமிழ்நாடு எங்கும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க காவல் துறை இயக்குநருக்கு உத்தரவுகளை வழங்கியுள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

(ஈ) வடலூர் சேஷசாயி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மூடப்பட்டிருப்பதால் தொழிலாளர்கள் அவதியுறுவது குறித்து,

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. வே. தம்புசாமி, திரு. கு. சிவசுப்பிரமணியன் ஆகியோர் தென்னாற்காடு மாவட்டம் வடலூரில் மூடப்பட்டிருக்கிற ஒரு தொழிற்சாலைத் தொழிலாளர்கள் படும் அவதி குறித்து, மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சருடைய கவனத்திற்குக் கொண்டு வந்து விளக்கம் பெற அனுமதி கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது; திரு. வே. தம்புசாமி.

* திரு. வே. தம்புசாமி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தென்னாற்காடு மாவட்டம் வடலூரில் உள்ள சேஷசாயி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற்சாலை கடந்த ஒன்றே முக்கால் ஆண்டு காலமாக மூடிக் கிடக்கிறது. அதிலே பணியாற்றுகிற ஏறத்தாழ 1,600 தொழிலாளர்கள் வெளியே தள்ளப்பட்டு அந்தக் குடும்பங்கள் பட்டினியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முதலாளி, தொழிலாளர் சட்டங்களை எல்லாம் மீறிக் கொண் டிருக்கிறார். மூடப்பட்ட தொழிற்சாலையைத் திறக்கக் கோரி அந்தத் தொழிலாளர்கள் சங்கச் செயலாளர் தலைமையில் கடந்த

[வே. தம்புசாமி] [1991 செப்டம்பர் 27

22-9-91 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் துவக்கி இருக்கிறார்கள். ஆகவே அவர்களைப் பாதுகாக்கத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

மாண்புமிகு டாக்டர் செ. அரங்கநாயகம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடலூர் சேஷசாயி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 1,330 தொழிலாளர்களும் 291 பணியாளர்களும் பணிபுரிகின்றனர். இந்த நிறுவனத்தில் நிதி நெருக்கடி காரணமாக சுமார் 500 முதல் 600 தொழிலாளர்களை லே ஆஃப் செய்ய அனுமதி கோரி நிறுவனம் தொழிலாளர் நல இணை ஆணையருக்கு விண்ணப்பம் செய்திருந்தது. தொழிலாளர் நல இணை ஆணையர் லே ஆஃப் செய்ய அனுமதி வழங்கினார். ஆனால் 3 மாதங்களுக்கு மட்டுமே லே ஃஆப் செய்ய வேண்டும் என ஆணை பிறப்பித்தார்.

லே ஆஃப் காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுமெனவும் தொழிலாளர் நல இணை ஆணையரின் ஆணையைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமை மனு ஒன்றினைத் தாக்கல் செய்தது. இந்த உரிமை மனுவை அனுமதித்த உயர்நீதிமன்றம் தொழிலாளர் நல இணை ஆணையர் அவர்களை, புதிதாக ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதன் அடிப்படையில் ஆணையை மறுபரிசீலனை செய்த தொழிலாளர் நல இணை ஆணையர் நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து, மீண்டும் ஒரு ஆணையைப் பிறப்பித்தார். இந்த ஆணையினையும் எதிர்த்து நிர்வாகம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமை மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. அவை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. நிறுவனத்தில் உள்ள நிதி நெருக்கடி காரணமாக மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால் 1990-ஆம் ஆண்டு மே மாதம் முதல் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு 1990-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை. தொழில் நிதி மற்றும் மறு கூட்டமைப்பு நிறுவனம் இந்த நிறுவனத்தை ஓர் நலிவுற்ற நிறுவனமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே நிர்வாகம் 12-4-91 முதல் கதவடைப்பு செய்துள்ளது. உயர்நீதிமன்றம் தொழில் நிதி மற்றும் மறு கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றில் இந்நிறுவனத்தின் பிரச்சினை நிலுவையில் உள்ள சூழ்நிலையில் அரசு இப்பிரச்சினையில் தற்போது தலையிடுவதற்கில்லை. இருப்பினும், இந்நிறுவனத்தின் தாவா குறித்து கடலூர் தொழிலாளர் நல அலுவலர் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்.